

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّلَاحَاتِ لَا وَلِيْكَ هُمْ خَيْرُ الْبَرِّيَّةِ ۝

جَزَاؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّتُ عَدُونَ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَرُ خَلِدِينَ

فِيهَا أَبَدٌ أَرْضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ ۝

سَيِّدُ الْزَّلَالِ الْمَكَّةُ يَسِّرْهُ شَهَادَتِيَّةَ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ۝

إِذَا زُلْزَلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا ۝ وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا ۝

وَقَالَ إِلَيْهَا مَالَهَا ۝ يَوْمَئِنْ تُحَدِّثُ أَخْبَارَهَا ۝ بِأَنَّ

رَبَّكَ أَوْحَى لَهَا ۝ يَوْمَئِنْ يَصُدُّرُ النَّاسُ أَشْتَاتًا هَلْ يُرَوُا

أَعْمَالَهُمْ ۝ فَمَنْ يَعْمَلُ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا أَيْرَةً ۝ وَمَنْ

يَعْمَلُ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا أَيْرَةً ۝

سَيِّدُ الْعَدِيدِ فَمَكِّنَ لَهُمْ عِذْلَةُ شَرِّيَّةٍ ۝

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ۝

وَالْعَدِيَّةِ ضَبْحًا ۝ قَالَ مُورِيَّتْ قَدْحًا ۝ فَالْمُغَيْرَتْ صَبْحًا ۝

فَاثْرَنَ بِهِ نَقْعًا ۝ فَوَسْطَنَ بِهِ جَمْعًا ۝ إِنَّ إِلَيْهِ اِلْأَنْسَانَ لِرَبِّهِ

لَكَنْوُدُ ۝ وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ ۝ وَإِنَّهُ لِحِبِّ الْخَيْرِ لَشَدِيدٌ ۝

١٢٣

١٢٤

7. நிச்சயமாக விசவாசங்கொண்டு, நற்செயல்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகச்சிறந்தவர்கள்.

8. அவர்களுடைய (நற்) கூலி அவர்களின் இரட்சகளிடம் (அதனு எனும்) நிலையான சுவனங்களாகும்; அவற்றின் கீழ் ஆருகள் ஓடிக்கொண்டிருக்கும்; என்றென்றும் (அவர்கள்) அவற்றில் நிரந்தரமாக(ததங்கி) இருப்பவர்கள்; அல்லாஹும் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அல்லாஹும்வைப் பொருந்திக்கொண்டார்கள். அது, எவர் தன் இரட்சகளுக்குப்பயப்படுகிறாரோ, அவருக்குரியதாகும்.

அத்தியாயம் : 99

அல்லில்ஜால் – அதிரச்சி

வசனங்கள் : 8 மதனீ ரூகூஃ : 1

**அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹும்வின் பெயரால் (ஒதுகிறேன்).**

1. பூமியானது (அதன் அடிப்பாகத்திலிருந்து) கடுமையான அசைவாக அசைக்கப்பட்டு விடும்போது—

2. இன்னும் பூமி, தனது கடுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது—

3. இன்னும் மனிதன் (திடுக்கிட்டு) "இதற்கென்ன நேரந்தது?" என்று கூறிவிடும்போது—

4. அந்நாளில் (பூமியான) அது, தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்—

5. நிச்சயமாக உமதிரட்சகள் (இவ்வாறு அறிவிக்குமாறு) அதற்குக்கூட்டனை யிட்டு) வஹிமூலம் அறிவித்ததன் காரணமாக!

6. (அவ்வாறு பூமி அசைக்கப்பட்டு அதன் வயிற்றினுள் உள்ளதை வெளியாக்கிவிடும்) அந்நாளில் மனிதர்கள் தங்கள் செயல்கள் அவர்களுக்கு காட்டப்படுவதற்காக பல பிரிவினர்களாகப் புறப்பட்டு வருவார்கள்.

7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அதன் பயனைக்கண்டுகொள்வார்.

8. இன்னும், எவர் ஓர் அணுவளவு தீமையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அதன் கேடி எனக் கண்டு கொள்வார்.

அத்தியாயம் : 100

அல் ஆதியாத் – வேகமாக ஓடக்கூடியவை

வசனங்கள் : 11 மக்கீ ரூகூஃ : 1

**அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹும்வின் பெயரால் (ஒதுகிறேன்).**

1. மூச்சிரைக்கும் சப்தத்தோடு (போர்க்களத்தில் எதிரிகளைத்தாக்க) அதிவேகமாக ஓடுகின்றவற்றின் (குதிரைகளின்) மீது சத்தியமாக!

2. பின்னர், (செல்லும் வேகத்தில் அவற்றின் குளம்புகள் கற்களில் மோத) தீப்பொறியை பறக்கச் செய்பவற்றின் மீதும் சத்தியமாக!

3. பிறகு, அதிகாலையில் வேகமாக (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக!

4. (அதிகாலையில் அவ்வாறு அதி வேகமாகச் செல்லும்போது) அதனால் புழுதியை கிளப்புகின்றவற்றின் மீதும் சத்தியமாக!

5. பின்னர், (எதிரிகளின்) படைகளுக்கு மத்தியில் செல்கின்றவற்றின் மீதும் சத்தியமாக!

6. நிச்சயமாக மனிதன் தன் இரட்சகளுக்கு நன்றிகெட்டவளாகவே இருக்கின்றான்;

7. மேலும், நிச்சயமாக அவனே இதற்கு சாட்சியாகவும் இருக்கின்றான்;

8. இன்னும், நிச்சயமாக (மனிதனாகிய) அவன், செல்வத்தை விரும்புவதில் மிகக்கடுமையானவனாக இருக்கின்றான்.

أَفَلَا يَعْلَمُ إِذَا بَعْثَرَ مَا فِي الْقُبُورِ^٦ وَحَصَّلَ مَا فِي الصُّدُورِ^٧

إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمًا مِّنْ لَحْيَيْرٍ^٨

سُوْلَةُ الْقَارِبِيَّةِ هِيَ الْحَدِيقَةُ شَرِابَةٌ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

الْقَارِعَةُ^٩ مَا الْقَارِعَةُ^{١٠} وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ^{١١}

يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَّاشِ الْمَبْثُوثِ^{١٢} وَتَكُونُ الْجِبَالُ

كَالْعِهْنِ الْمَنْفُوشِ^{١٣} فَآمَانَ ثَقْلَتْ مَوَازِينُهُ^{١٤} فَهُوَ

فِي عِيشَةٍ رَّاضِيَةٍ^{١٥} وَآمَانَ خَفَّتْ مَوَازِينُهُ^{١٦} فَآمَانَهُ

هَادِيَةٌ^{١٧} وَمَا أَدْرَاكَ مَاهِيَّةُ نَارٌ حَامِيَّةُ^{١٨}

سُوْلَةُ الْبَحِيجَاتِ الْمَكَبَرَةِ هِيَ الْمَلَائِكَةُ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

الْهُكْمُ الْتَّكَاثُرُ^{١٩} حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ^{٢٠} كُلَّا سَوْفَ

تَعْلَمُونَ^{٢١} ثُمَّ كُلَّا سَوْفَ تَعْلَمُونَ^{٢٢} كُلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ

الْيَقِينِ^{٢٣} لَتَرَوْنَ الْجَحِيْمَ^{٢٤} ثُمَّ لَتَرَوْنَهَا عَيْنَ الْيَقِينِ^{٢٥}

ثُمَّ لَتُسْكَلُنَّ يَوْمًا مِّنْ لَحْيَيْرٍ^{٢٦}

9. அவன் அறிந்து கொள்ளவேண்டாமா? மண்ணறைகளிலுள்ளவை (எழுப்பப் பட்டு) வெளியேற்றப்பட்டுவிடும்போது—

10. இதயங்களிலுள்ளவையும் வெளியாக்கப்பட்டுவிடும்போது—

11. நிச்சயமாக அவர்களின் இரட்சகன், அவர்களைப்பற்றி அந்நாளில் நன்கு உணர்பவன் (ஆகவே நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் வழங்குவான்).

அத்தியாயம் : 101

அல்காரி ஆ – திடுக்கிடச்செய்யும் நிகழ்ச்சி

வசனங்கள் : 11 மக்கீ ரூகூல் : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. (தன் அமளியினால் இதயங்களைத்) தட்டக்கூடியது—

2. தட்டக்கூடியது என்றால் என்ன?

3. (நபியே) தட்டக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

4. அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப்பட்டச்சல்களைப்போல் ஆகிவிடுவார்கள்.

5. இன்னும் மலைகள் கொட்டப்பட்டு (சாயம் ஏற்றப்) பட்ட பஞ்சைப்போன்று ஆகிவிடும்.

6. ஆகவே, எவருடைய (நன்மையின்) எடை கனத்தோ,

7. அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக வாழ்ந்துகொண்டு) இருப்பார்.

8. மேலும், எவருடைய (நன்மையின்) எடை இலேசாகி (ப்பாவ எடை கனத்து) விட்டதோ,

9. அவர் தங்குமிடம் "ஹாவியா" தான்.

10. அந்த ஹாவியாவான (து என்னவென்று உமக்கு அறிவித்தது எது?)

11. (அதுதான்) கடுமையாக சூடேற்றப்பட்ட (நரக) நெருப்பாகும்.

அத்தியாயம் : 102

அத்தகாஸார் – அதிகமாகத் தேடுவது

வசனங்கள் : 8 மக்கீ ரூகூல் : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. (செல்வத்தையும், மக்களையும்) ஒருவருக்கொருவர் அதிகமாகத் தேடிக் கொள்வது உங்களைப் பராக்காக்கிவிட்டது.

2. மண்ணறைகளை நீங்கள் சந்திக்கும் வரை.

3. (உன்மைநிலை) அவ்வாறல்ல! (அதன் விளைவை) அடுத்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

4. பின்னர், அவ்வாறல்ல! (அதன் விளைவை) அடுத்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

5. (உன்மைநிலை) அவ்வாறல்ல! (எதன்பால் உங்கள் முடிவிருக்குமோ அதுபற்றி) நீங்கள் உறுதியான அறிவாக அறிவீர்களாயின், (நீங்கள் ஈடுபட்டிருக்கும் பயனற்ற செயல் உங்களைப் பராக்காக்கியிருக்காது)

6. (அல்லாஹ்வின் மீது சத்தியமாக மறுமையில்) நிச்சயமாக நீங்கள் நரகத்தை (வெகுதூரத்திலிருந்து) பார்ப்பீர்கள்.

7. பின்னர், நீங்கள் அதைகள்ளுங்கெதிரில் (வெகு அருகில்) பார்ப்பீர்கள்.

8. பின்னர், அந்நாளில் (உலகில் நீங்கள் அனுபவித்து வந்த அனைத்து) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.